

GOVERNMENT OF PUDUCHERRY

HOME DEPARTMENT

(G.O. Ms. No. 39, dated 6th September 2013)

NOTIFICATION

On attaining the age of superannuation, Thiru S. Ramaraju, Superintendent of Police (North), Puducherry, Police Department, Puducherry is admitted into retirement with effect from the afternoon of 30-9-2013.

(By order)

PANKAJ KUMAR JHA,
Additional Secretary to Government.

GOVERNMENT OF PUDUCHERRY

HEALTH SECRETARIAT

No. A.12021/1/H1/Health/2010-12/GDMO.

Puducherry, the 10th September 2013.

**Notice of termination of service issued under
rule 5 (1) of the Central Civil Services
(Temporary Service) Rules, 1965**

In pursuance of sub-rule (1) of rule 5 of the Central Civil Services (Temporary Service) Rules, 1965 notice is hereby given to undermentioned General Duty Medical Officers, Department of Health and Family Welfare Services, Puducherry that their services shall stand terminated with effect from the date of expiry of a period of one month from the date on which this notice is served on or as the case may be tendered to them.

*Name and address of the Medical Officers
who are unauthorisedly absence from service*

Sl. No.	Name of the Medical Officer	
	Temporary address	Permanent address
(1)	(2)	(3)
1	Dr. S. Kiruthika, No. 22, Third Cross Street, Venkata Nagar, Puducherry-605 011.	—
2	Dr. Surekha Anbazhagan, No. 3/9, Brahminal Street, First Cross, Mudaliarpur, Puducherry-605 004.	—

(1) (2) (3)

3 Dr. Suguna Anbazhagan,
No. 3/9, Brahminal Street,
First Cross, Mudaliarpur,
Puducherry-605 004.

(By order of the Lieutenant-Governor)

V. JEEVA,
Under Secretary to Government (Health).

**புதுச்சேரி அரசு
அரசு வாகன பணிமனை**

ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

காரைக்கால் அரசு வாகன பணிமனை, கோட்டுச்சேரி மற்றும் காரைக்கால் அலுவலகத்தில் 31-8-2013 முடிய உள்ள பழைய தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள் அனைத்தையும் ஏலத்தில் எடுத்துக் கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

2. ஒப்பந்தப்புள்ளிகளில் கீழ்க்கண்டவாறு கிலோ ஒன்றின் விலையைத் தனித்தனியே குறிப்பிட வேண்டும்.

ஒரு
கிலோவிற்கான
விலை

(1) பழைய தமிழ் செய்தித்தாள்கள் . . ₹

(2) பழைய ஆங்கில செய்தித்தாள்கள் . . ₹

3. ஒப்பந்தப்புள்ளிகள் முத்திரையிடப்பட்டு “பழைய தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை ஏலத்தில் எடுத்துக் கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள்” என உறையின்மேல் குறிப்பிட்டு எதிர்வரும் 9-10-2013 அன்று மாலை 3.00 மணிக்குள் கீழே கையொப்பமிட்ட அலுவலருக்கு (கடற்கரை சாலை) வந்து சேரவேண்டும். ஒப்பந்தப்புள்ளிகள் அன்றைய தினமே மாலை 3.30 மணிக்கு வந்திருக்கும் ஏலதாரர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும்.

4. ஏலத்தில் பங்குபெறும் ஏலதாரர்கள் ₹ 1,000 (ரூபாய் ஆயிரம் மட்டும்) முன்வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

5. வெற்றிபெறாத ஏலதாரர்களின் முன் வைப்புத்தொகை ஏலம் முடிந்தவுடன் திருப்பித்தரப்படும்.

6. மேலே குறிப்பிட்ட காலம், தேதிக்குப் பின்வரும் ஒப்பந்தப்புள்ளிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

7. யாதொரு காரணமும் கூறாமல் அனைத்து அல்லது ஏதேனும் ஓர் ஒப்பந்தப்புள்ளியை நிராகரிக்க கீழே கையொப்பமிட்டவருக்கு உரிமையுண்டு.

8. ஏலம் முடிந்தவுடன் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் ஏலம் எடுத்த முழுத்தொகையையும் செலுத்தி அவரது சொந்த பொறுப்பில்/செலவில் 24 மணி நேரத்திற்குள், மேற்குறிப்பிட்ட

கட்டத்திலிருந்து, தொகை செலுத்தப்பட்டதற்குண்டான எல்லா செய்தித்தாள்களையும் அப்புறப்படுத்த வேண்டும். தவறினால் அவர் கட்டிய முன்வைப்புத்தொகையை இழக்க நேரிடும்.

9. ஏல விற்பனை முடிந்தவுடன் விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் தரத்தைப்பற்றியோ அல்லது அளவினைப்பற்றியோ இந்த அலுவலகம் எந்தவிதமான பொறுப்பும் ஏற்காது.

10. விதிமுறைகளுக்கேற்ப விற்பனை வரி உண்டு.

11. ஏலம் எடுக்க விரும்புவோர் செய்தித்தாள்களை அலுவலக நேரத்தில் அலுவலக பண்டக காப்பக அறையில் பார்வையிடலாம்.

12. ஏதேனும் உடன்பாடினமை ஏற்படுமாயின் கீழே கையொப்பமிட்டவரின் முடிவே இறுதியானது.

காரைக்கால், 2013 ஐரோ ஆகஸ்ட் மீ 29௨.

கண்காணிப்பாளர்.

GOVERNMENT OF PUDUCHERRY
DIRECTORATE OF INFORMATION TECHNOLOGY

Puducherry, the 6th September 2013.

TENDER-CUM-AUCTION NOTICE

Sealed tenders offering the rate per kilogram exclusive of sales tax/VAT are invited for the sale of old Tamil and English newspapers belonging to the Directorate of Information Technology, Puducherry as detailed below. The rate per kilogram for each item has to be quoted separately.

Rate per
kilogram

- | | |
|----------------------------|------|
| (1) Old Tamil newspapers | .. ₹ |
| (2) Old English newspapers | .. ₹ |
| (3) Old English magazines | .. ₹ |
| (4) Waste papers | .. ₹ |

2. The sealed tenders should be addressed to the Director, Directorate of Information Technology, No. 505, II Floor, Planning and Research Department Complex, Saram, Puducherry-605 013 duly superscribed on the envelope as "Tender for the purchase of old

newspapers (Tamil and English)" and should reach this Directorate on or before 21-9-2013 at 12.00 noon. The tenders will be opened on the same day at 3.00 p.m. by the undersigned in the presence of the tenderers, if any.

3. Based on the highest quotations on the sealed tender, open auction will be conducted at 4.00 p.m. on the same day, i.e., on 21-9-2013.

4. The intending tenderers should deposit an amount of ₹ 500 (Rupees five hundred only) in this office as earnest money deposit before submission of their tenders.

5. The earnest money deposit of the unsuccessful tenderers will be refunded on the same day as soon as the tender sale is over.

6. Tenders received after the due date and time prescribed will summarily be rejected.

7. The successful tenderer should pay the entire quoted/bid amount as soon as the offer is accepted and the old newspapers and journals are weighed. The old newspapers and journals should be cleared within 24 hours from the time of weighing and the payment is made therefor with the prior permission of the undersigned. If the tenderer fails to clear the old newspapers and the journals in the stipulated time, the ground rent at ₹ 15 (Rupees fifteen only) per day will be collected from the tenderer until they are cleared.

8. Sales tax/VAT will be collected as per rules in force. The undersigned reserves the right to accept or reject any bid or to postpone the auction without assigning any reason thereof and in case of any dispute, the decision of the auctioning authority will be final and binding.

9. No claim about the quality and quantity of the old newspapers/journals will be admitted once the tender is finalised.

10. If the tender opening day happens to be a public holiday, the same will be opened on the next working day.

K. PRAKASH,
Director (IT).

YANAM MUNICIPALITY

Yanam, the 26th August 2013.

Dangerous Establishments

NOTICE

The undermentioned person has requested for permission for shifting and enhancement of the power to the following industry within the Yanam Municipal limits, as detailed below :